

(For candidates admitted from 2016 – 2021 Batch)

B.B.A. DEGREE EXAMINATION, NOVEMBER 2023.

Part III — Business Administration – Major

MANAGEMENT ACCOUNTING

Time : Three hours

Maximum : 75 marks

SECTION A — (10 × 2 = 20)

Answer ALL questions.

1. மேலாண்மைக் கணக்கியலின் குறைபாடுகள் இரண்டினைக் கூறுக.
State two limitations of management accounting.
2. விகிதாச்சாரப் பகுப்பாய்வின் தேவை யாது?
What is the need for ratio analysis?
3. வணிகமற்ற பெறுதல்கள் என்பன யாவன?
What are the non-trading receipts?
4. நிதி ஓட்ட அறிக்கை வரையறு.
Define fund flow statement.
5. இறுதிநிலைச் செலவு வரையறு.
Define Marginal cost.
6. இறுதிநிலை அடக்கவிலைக் கணக்கியலின் முக்கிய காரணிகள் பற்றி சிறு குறிப்பு வரைக.
Write a short note on key factors in marginal costing.
7. நெகிழ்ச்சி வரவு செலவுத்திட்டம் வரையறு.
Define flexible budget.
8. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வரவு செலவுத் திட்டம் வரையறு.
Define Research and development budget
9. மாறும் நடைமுறை முதல் வரையறு.
Define Variable working capital.
10. நடைமுறை முதல் சுழற்சி வரையறு.
Define working capital cycle.

SECTION B — (5 × 5 = 25)

Answer ALL questions, choosing either (a) or (b).

11. (அ) நிதிநிலை அறிக்கைப் பகுப்பாய்வின் பல்வேறு தொழில்நுட்பங்களை விவரி.

Explain the various techniques of financial statement analysis.

Or

- (ஆ) கீழ்க்கண்ட இலாபநட்டக் கணக்கினைக் கொண்டு 2016 மார்ச் - 31ம் நாளைப் பொது அளவு வருவாய் அறிக்கையினை தயாரிக்க

(மதிப்பு ரூபாயில்)

விவரம்	தொகை	விவரம்	தொகை
மூலப்பொருள் செலவு	6,00,000	விற்பனை	18,50,000
ஆலை மேல்நிலைச் செலவு	5,00,000		
நிர்வாக மேல்நிலைச் செலவு	4,50,000		
நிகர இலாபம்	3,00,000		
	<u>18,50,000</u>		<u>18,50,000</u>

Prepare common size income statement as on 31st March 2016 from following profit and loss account

(Value in Lakhs)

Particular	Amount	Particular	Amount
To Material cost	6,00,000	By Sales	18,50,000
To Factory overhead	5,00,000		
To Administrative Overhead	4,50,000		
To net profit	3,00,000		
	<u>18,50,000</u>		<u>18,50,000</u>

12. (அ) பின்வரும் இலாப நட்டக் கணக்கினைக் கொண்டு இயக்க நிதியினைக் (Funds from Operations) கணக்கிடுக

(மதிப்பு ரூபாயில்)

விவரம்	பற்று	விவரம்	வரவு
காப்பீடு முனைமம்	6,000	மொத்த இலாபம்	28,000
ஊதியம்	4,000	நிலம் விற்பனையில்	
விளம்பரம்	5,000	இலாபம்	1,000

விவரம்	பற்று	விவரம்	வரவு
நற்பெயர்	5,000	கட்டிடம் விற்பனையில்	
வழங்கல் செலவு	2,500	இலாபம்	1,000
நிகர இலாபம்	7,500		
	<u>30,000</u>		<u>30,000</u>

Calculate the funds from operations from following profit and loss account

Particular	Debit	Particular	Credit
To Insurance premium	6,000	By gross profit	28,000
To salary	4,000	By income from	
To advertisement	5,000	sale of land	1,000
To goodwill	5,000	By income from sale	
To distribution expenses	2,500	of building	1,000
To net profit	7,500		
	<u>30,000</u>		<u>30,000</u>

Or

(ஆ) ரொக்க நடமாட்ட அறிக்கை தயாரிக்கும் நடைமுறையின் பல்வேறு படிநிலைகளை விவரி.

Explain the various steps involved in the process of preparation of each flow statement.

13. (அ) விற்பனை விலை யாது?

இறுதி நிலை செலவு - ரூ.50

P/V விகிதம் - 60 விழுக்காடு

Calculate the selling price

Marginal cost - Rs.50

P/V ratio : 60 percent.

Or

(ஆ) நிலைச் செலவினைக் காண்க.

விற்பனை ரூ.5,00,000

மாறும் செலவு ரூ.3,50,000

நட்டம் ரூ.50,000

Find out fixed cost

Sales - Rs.5,00,000

Variable cost - Rs.3,50,000

Loss - Rs.50,000.

14. (அ) பல்ஜீய அடிப்படையிலான வரவு செலவு திட்டத்தின் நன்மைகள் மற்றும் குறைபாடுகளை விவாதிக்க.

Discuss the advantages and limitations of Zero Based Budgeting .

Or

- (ஆ) 2015-16-ஆம் ஆண்டிற்கான இரண்டாம் காலாண்டின் விற்பனை வரவு-செலவுத் திட்டத்தினை தயாரிக்க.

- (i) விற்பனை - (அலகில்) - ஏப்ரல் - 30000, மே - 25000 மற்றும் ஜூன் - 35000
- (ii) ஓர் அலகின் விற்பனை விலை ரூ.20
- (iii) இரண்டாம் காலாண்டில் விற்பனை விலை 10 விழுக்காடும் அதிகரிக்கின்றன.

Prepare the sales budget for the second quarter of 2015-16.

- (i) Sales - (Units) - April - 30000, May - 25000 and June - 35000
- (ii) Selling price per unit is Rs.20
- (iii) Sales price and sales volume increase 10 percent.

15. (அ) கீழ்க்கண்ட விவரங்களிலிருந்து :

- (i) தொழிலாளர் செலவு மாறுபாடு
- (ii) தொழிலாளர் விகித மாறுபாடு போன்றவற்றை கணக்கிடுக.
நிலையான மணிநேரம் - 750 மணிகள்
நிலையான விகிதம் ஒரு மணிநேரத்திற்கு - ரூ.10
உண்மையான மணி நேரம் - 700 மணிகள்
உண்மையான பணியாற்றிய விகிதம் ஒரு மணிநேரத்திற்கு - ரூ.9

From the following particulars calculate

- (i) Labour cost variance
- (ii) Labour Rate Variance
Standard Hours - 750 hours
Standard Rate - Rs.10 per hour
Actual Hours - 700 hours
Actual Rate - Rs.9 per hour.

Or

- (ஆ) தேவைக்கு அதிகமான மற்றும் பற்றாக்குறை நடைமுறை முதலின் விளைவுகளை மதிப்பிடுக.

Evaluate the impacts of excessive and deficit working capital.

SECTION C — (3 × 10 = 30 marks)

Answer any THREE questions.

16. 31.03.2021-ம் தேதிக்கான இருப்புநிலைக் குறிப்பினை தயாரிக்க

நடைமுறை முதல் ரூ. 75,000

ஒதுக்கீடுகளும் உபரியும் ரூ. 1,00,000

வங்கி மேல்வரைப் பற்று ரூ. 60,000

நடப்பு விகிதம் 1.75

நீர்ம விகிதம் 1.15

நிலைச் சொத்து உரிமையாளர் நிதி 0.75

நீண்ட காலப் பொறுப்புகள் – இல்லை

Prepare the Balance Sheet as on 31.03.2021.

Working Capital Rs. 75,000

Reserves and Surplus Rs. 1,00,000

Bank overdraft Rs. 60,000

Current ratio 1.75 -

Liquid Ratio 1.15

Fixed asset to proprietor's fund 0.75

Long term liabilities – Nil.

17. ரொக்க நடமாட்ட அறிக்கையினை தயாரிக்க :

பொறுப்புகள்	2005 ரூ.	2006 ரூ.	சொத்துக்கள்	2005 ரூ.	2006 ரூ.
பங்கு முதல்	19,000	18,000	ரொக்கம்	4,000	6,000
வியாபாரக் கடனீந்தோர்	7,600	6,400	காப்புரிமை	900	800
இலாப நட்ட கணக்கு	3,500	2,900	வியாபாரக் கடனாளிகள்	19,000	15,500
			நிலம்	6,200	5,000
	<u>30,100</u>	<u>27,300</u>		<u>30,100</u>	<u>27,300</u>

Prepare the Cash Flow Statement :

Liabilities	2005 Rs.	2006 Rs.	Assets	2005 Rs.	2006 Rs.
Share capital	19,000	18,000	Cash	4,000	6,000
Trade Creditors	7,600	6,400	Patent rights	900	800
Profit and Loss			Trade Debtors	19,000	15,500
account	3,500	2,900	Land	6,200	5,000
	<u>30,100</u>	<u>27,300</u>		<u>30,100</u>	<u>27,300</u>

18. இறுதிநிலைக் கணக்குகளின் பயன்பாடுகளை தகுந்த உதாரணத்துடன் விளக்குக.

Describe the applications of Marginal Costing with suitable examples.

19. மார்ச்-2020-ம் மாதத்திற்கு ரொக்க வரவு செலவு திட்டத்தினைத் தயாரிக்க.

தொடக்க இருப்பு ரூ. 50,000

விற்பனை (ரொக்கம் - 80% மற்றும் கடன் 20%) ரூ. 1,00,000

வட்டி பெற்றது ரூ. 5,000

கழிவு பெற்றது ரூ. 4,000

கொள்முதல் (ரொக்கம் - 60% மற்றும் கடன் 40%) ரூ. 50,000

கூலி ரூ. 10,000

அலுவலகச் செலவுகள் ரூ. 3,000

பயணச் செலவு ரூ. 2,000

Prepare the Cash Budget for the month of March - 2020

Opening Balance Rs. 50,000

Sales (Cash 80 % and Credit. 20 %) Rs. 1,00,000

Interest Received Rs. 5,000

Commission Received - Rs. 4,000

Purchase (cash 60 % and credit 40%) Rs. 50,000

Wage Rs. 10,000

Office Expenses Rs. 3,000

Travelling Expenses Rs. 2,000.

20. பல்வேறு வகையான மூலப்பொருள் மாறுபாடுகளை விவரி.

Explain the various kinds of Material variance.